

இறை சிந்தனையை அதிகரிக்கும் திக்ரு மஜ்லிஸுகள்

எல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் உத்தம ரபி முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது உற்றார் உறவினர்கள், நற்றவத்தோழர்கள், நல்லடியார்கள், அவ்லியாக்கள், நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆம்ன்.

ஒரு மனிதனுடைய வாழ்வை நெறிப்படுத்த இறை ஞாபகத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். வல்ல அல்லாஹ்வின் நினைவுகளுடன் வாழும் ஒருவனால் மாத்திரமே இறைவனது ஏவல்களை ஏற்று விலக்கல்களை தவிர்ந்து அல்லாஹ்வின் உண்மையான அடிமையாக வாழமுடியும். நாம் செய்கின்ற எல்லா வணக்கங்களிலும், நற்கருமங்களிலும் இறை ஞாபகம் ஏற்படவேண்டும். இல்லாவிடின் அவ்வணக்கம் உயிரோட்டமற்றதாகிவிடும். ஆகையால்தான் எமது ரப்பை பார்ப்பது போன்று அவனை வணங்கவேண்டும் என்றும், ரப்பை எம்மால் காண முடியாவிட்டாலும் அவன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் அவனை வணங்குமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம்.

மாத்திரமன்றி, அல்லாஹ்வை ஞாபகம் செய்து அவனது திக்ரில் ஈடுபடுவது இஸ்லாத்தில் பிரத்தியேகமானதொரு இபாதத்தாகும். “لَا إِلَهَ إِلَّا اللَّهُ” “நீங்கள் என்னை நினைவுகூருங்கள் நானும் உங்களை நினைவுகூருகிறேன்”. (அல் குர்ஆன், 2:152) என்ற இறைவசனம் அடியார்களான எம்மை திக்ர் செய்யுமாறு பணிக்கும் அதே வேளை திக்ரு செய்வோருக்கு இறைவன் வழங்கியுள்ள அந்தஸ்தையும் சுட்டிக்காட்டுகின்றது.

لَا يَفْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَعَشِيَّتْهُمْ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ (رواه مسلم)

மேலும் “இறைவனை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், இறைவனது ‘ரஹ்மத்’ எனும் இறையருள் மூடியும், ‘சகீனத்’ என்ற மன நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர இல்லை. மேலும் அல்லாஹ் அவனது சன்னிதானத்தில் அக்கூட்டத்தினர் பற்றி பிரஸ்தாபித்து ஞாபகப்படுத்துகிறான்” என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்)

وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

“மேலும் அல்லாஹு தஆலாவை அதிகமாக ஞாபகம் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் பாவமன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்செய்துவைத்துள்ளான்”.
(அல் குர்ஆன் 33:35)

இவ்வாறு, பல்வேறு அருள்மறை வசனங்களும் நபிகளாரின் பொன்மொழிகளும், ஸஹாபாக்கள், ஸலபுகள், இமாங்கள், நன்மக்களின் வரலாறுகளும் திக்ரின் மாண்புகளையும் சிறப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. இதர அமல்களைப்பார்க்கிலும் திக்ரின் ஆன்மீகப் பயன் அதிகமாகும். திக்ர் என்பது உள்ளத்துடன் தொடர்பானதொரு அமலாகும். அல்லாஹ்வை ஞாபகம் செய்வது அடியார்களது உள்ளத்தை துய்மைப்படுத்தி இறை பக்தியை அதிகரிக்கின்றது. ஒருவனது கல்பு இறைவனுடன் சங்கமிக்கும்போது அவனது அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றே முதன்மைப்படுத்தப்படுகிறது. வணக்க வழிபாடுகளில் ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டு ஈமான் புத்துணர்ச்சியடைகின்றது. நற்கருமங்களை அதிகரித்து பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வே எனது எஜமான் நான் அவனது அடிமை மாத்திரமே என்ற கலப்பற்ற (இஹ்லாஸ்) எண்ணத்துடன் வாழ்வழிஏற்படுகிறது. இவ்வாறு, எல்லா இபாதத்துகளுக்கும் திக்ரே அடிப்படையானதாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

ஆகவேதான் மெய்ஞ்ஞானிகளான சூபியாக்கள், வலிமார்கள், செய்குமார்கள் எல்லோரும் தங்களது தர்க்காக்களில் திக்ரு மஜ்லிஸுகளை ஏற்படுத்தி தங்களது முர்த்துகளுக்கு இறைவனை திக்ரு செய்யும் வழிமுறைகளை தங்களது தர்க்காக்கள் வழிவந்த பெரியார்கள் காட்டித்தந்த அமைப்பில் போதித்தார்கள். அவ்வாறான திக்ரு மஜ்லிஸுகள் இன்றும் தர்க்காக்களை பின்பற்றி வாழும் மக்களிடையே மிகுந்த ஒழுக்கத்துடனும், பேணுகலுடனும் நடாத்தப்பட்டுவருகின்றன.

திக்ரு செய்வதற்கான அனுமதியும் துண்டுதலும் பொதுவானதாகும். அது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இபாதத்துகள் போன்று ஒரு வரையறுக்கப்பட்ட செயன்முறைகளுடன் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டதல்ல. மாறாக நின்றவர்களாக, உற்கார்ந்தவர்களாக, ஒருக்கலிந்து சாய்ந்தவர்களாக என பல்வேறு முறைகளிலும் திக்ரு செய்ய சுதந்திரமளிக்கப்பட்டதொரு இபாதாத்தாகும்.


“நல்லொழுக்கமும் நல்லறிவும் உடையோர்) நிலையிலும், (நிற்றல்) இருப்பிலும் (அமர்வு) படுக்கையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வார்கள்...” (அல் குர்ஆன் 3:191). எனவேதான் திக்ரு செய்யும் முறைகளில் செயற்பாட்டு வேறுபாடுகள் காணப்படலாம் என்பது தெளிவாகின்றது.


ஆயினும், ஒவ்வொரு தர்க்காவைச் சேர்ந்த செய்துமார்களும் தங்களது முன்னோர்கள் காட்டித்தந்த வழிமுறைகளின் பிரகாரம் திக்ரு மஜ்லிஸுகளை ஒரு தனித்துவமான அமைப்பில் ஒழுங்குபடுத்தி- தியுள்ளார்கள். அத்தோடு திக்ரு மஜ்லிஸுகளை வாராந்தம் அல்லது மாதாந்தம் என தொடர்ச்சியாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தங்களது முர்த்துகளின் கல்புகளில் ‘சகீனத்’ எனும் அமைதியும் நிம்மதியும் உண்டாகி அல்லாஹ்வின் பொருத்தத்தைப்பெற்ற நன்மக்களாக வாழ அவர்களை பக்குவப்படுத்தியுள்ளார்கள்.

எனவே, ‘கல்பை’ ஒளிவூட்டும் திக்ரு மஜ்லிஸுகளில் கலந்து உள்ளம் சாந்திபெற்ற நல்லோர் கூட்டத்தில் வல்ல நாயன் எம்மையும் ஆக்கியருள்வானாக.

ஆமீன்...

ஆக்கம்: அஸ்ஸெய்யித் **A.I.** ஹுஸைன் (பூக்கோயாத் தங்கள்)





The assemblies which inspire the remembrance of Allah ﷻ the Most

All praise is for Allah ﷻ the Glorified and the Exalted, and may He ﷻ shower His choicest peace and blessings as many times as the number of His creation on His most beloved of all creations Sayyidina wa Nabiyyina wa Habibina wa Mawlana Muhammadh ibn 'Abdillah ﷺ, their purified Families, the Companions praised by Allah ﷻ, their successors, and the successors of the successors, and all those who follow them with righteousness until the Day of Judgment Amin.

Modern life involves a daily bustle of noise, distraction, and information overload. Our senses are constantly stimulated from every direction to the point that a simple moment of quiet stillness seems impossible for some of us. This continuous agitation hinders us from getting the most out of each moment, subtracting from the quality of our prayers and our ability to remember Allah ﷻ

We all know that we have been commanded to be the true servant of Allah ﷻ and we need more presence in our prayer, more control over our wandering minds and desires. But what exactly can we do to achieve this? How can we become more mindful in all aspects of our lives, spiritual and temporal and to be a true servant of Allah ﷻ?

That is where the practice of exercising mindfulness remembrance or “muraqabah” can help discipline our minds in order to handle the current situation and focus on our connection with Allah ﷻ which would help us cultivate “muraqabah” with Allah ﷻ and our inner self, and this is why we have been commanded that when Praying we should pray as we are seeing Allah ﷻ or else remember Allah ﷻ is watching us and we should visualize ourselves that we are standing in front of Allah the Exalted the Great.

Allah ﷻ has exalted his “Dhikr “Remembrance and He ﷻ says
“فَاذْكُرُونِي أَذْكَرُكُمْ” remember Me I will remember you.

لَا يَفْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَعَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ (رواه مسلم)

Prophet Muhammadh ﷺ said that people do not sit but they are surrounded by angels and covered by Mercy, and there descends upon them tranquility as they remember Allah ﷻ and Allah ﷻ makes a mention of them to those who are near Him.

لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرًا عَظِيمًا وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ

Allah ﷻ has prepared forgiveness and great reward for men and women those who remember Allah ﷻ frequently, [Al Quran 33:35]

When asked the Messenger of Allah ﷺ which gathering is the best, Prophet Muhammadh ﷺ said an assembly a gathering of those who inspire you to remember Allah ﷻ . [Musnad Abi Ya'la 2408]

Pertaining to the Remembrance of Allah ﷻ Our ﷺ , when saying that Allah, the Exalted and the Glorious, states that I am near to the thought of My servant as he thinks about Me, and I am with him as he remembers Me. And if he remembers Me in his heart, I also remember him and if he remembers Me in an assembly I remember him in an assembly, better than his remembrance.

[Sahih Muslim 35/6471]

Allah ﷻ the Almighty says in the Holy Quran: “O you who believers, remember Allah ﷻ with much remembrance” and truly, in the remembrance of Allah ﷻ hearts find rest. [Al -Quran 13:28]

Based on this Our ﷺ, the noble companions, successors, the ancestors and all those righteous people have encouraged us to remember Allah ﷻ alone.

In the heart there is hardness, it's nourishment is the remembrance of Allah ﷻ the remembrance of Allah ﷻ in almost all states, as of standing, sitting, and lying upon one's side encompass almost all possible human postures.

Verily, increasing the amount of "Dhikr" we make in our daily life, by the very essence of being constantly connected to our Creator The Allah ﷻ, our faith will naturally increase, and this will motivate us to implement other ways of living instructed by the Qur'an, Hadith and the Sunnah of ﷺ and as "Dhikr" concentrates our mind only on Allah ﷻ, we will also begin to think of what else we can do to sincerely satisfy Allah ﷻ daily, thus developing sincerity in our worship.

In short, remembering Allah ﷻ, is one of the acts of virtuous worship through which one can chase the Shaytaan by suppressing his whisperings in our heart. Allah ﷻ removes the worries and sadness of our hearts and enter happiness and we become the true servant of the Allah ﷻ.

From Prophet Muhammad ﷺ onwards a chain of successors, successive teachers, the ancestors and all those righteous people have established meeting places for spiritual sessions known as Thakkias or Zaaviyas in order to guide their disciples on the Sufi path, to strive for "Ihsan" the perfection of worship as detailed. In a hadith "Ihsan" is to worship Allah ﷻ as if you see Him, if you can't see Him, surely He sees you. Adherence to the fundamentals of Sufism our Sufi orders (tariqa) Sheikhs have especially designed and taught us to the attachment of "Dhikr" the practice of remembrance of Allah ﷻ often to perform after prayers and to attend spiritual sessions (Raathib Majlis) weekly and monthly in order to achieve "Ihsan"

May Allah ﷻ give us the strength to do "Dhikr" regularly and obtain blessings, tranquility, and grant us pardon, salvation and have mercy upon us direct us to the path of righteousness, grant us protection and provide us sustenance.

Aamin.

By As Seyyid A. I. Hussain PooKoya Thangal

